

Ref No: APTUS/06-JUL/2022-23 July 25, 2022

| To, | To, | |
|----------------------------|--|--|
| BSE Limited, | National Stock Exchange of India Ltd., | |
| Phiroze Jeejeebhoy Towers, | Exchange Plaza, C-1, Block G, | |
| Dalal Street, | Bandra Kurla Complex, | |
| Mumbai- 400001 | Bandra (E) | |
| Scrip Code: 543335 | Mumbai - 400 051 | |
| : * | Scrip Symbol: APTUS | |

Dear Sir/Madam,

Sub: Disclosure under Regulation 30 and Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations")

Pursuant to Regulation 30 and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose the newspaper advertisements published in Business Standard (English edition) and Makkal Kural (Tamil edition) on July 25, 2022, in connection with the 13th Annual General Meeting of the Company scheduled to be held on Friday, August 19, 2022 at 11.00 a.m. (IST) through Video Conferencing / Other Audio Visual Means.

The advertisement is also available in the website of the company www.aptusindia.com.

This is for your kind information, we request you to take the same on record.

Thanking you,

For Aptus Value Housing Finance India Limited

Sanin Panicker Company Secretary & Compliance Officer Membership No: A32834



Regd. office: Electronics City, Hosur Road,

CIN: L85110KA1981PLC013115 Website: www.infosys.com Email: investors@infosvs.com T: 91 80 2852 0261 F: 91 80 2852 0362

Q1 FY 23 Financial Results

Extract of the consolidated audited financial results of Infosys Limited and its subsidiaries for the quarter ended June 30, 2022, prepared in compliance with the Indian Accounting Standards (Ind-AS)

(in ₹ crore, except per equity share data)

| Particulars | Quarter ended June 30, | Year ended March 31, | Quarter ended June 30 |
|--|---------------------------|-------------------------|--------------------------|
| | 2022 | 2022 | 2021 |
| Revenue from operations | 34,470 | 121,641 | 27,896 |
| Profit before tax | 7,534 | 30,110 | 7,176 |
| Profit for the period | 5,362 | 22,146 | 5,201 |
| Total comprehensive income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax) | 4,986 | 22,328 | 5,502 |
| Profit attributable to: | 100000 | 2.0000000 | |
| Owners of the Company | 5,360 | 22,110 | 5,195 |
| Non-controlling interests | 2 | 36 | 6 |
| AND THE TO SEE THE MORE MADE OF | 5,362 | 22,146 | 5,201 |
| Total comprehensive income attributable to: | | | |
| Owners of the Company | 4,986 | 22,293 | 5,491 |
| Non-controlling interests | - T | 35 | 11 |
| | 4,986 | 22,328 | 5,502 |
| Paid-up share capital (par value ₹5/- each fully paid) | 2,098 | 2,098 | 2,122 |
| Other equity *# | 73,252 | 73,252 | 74,227 |
| Earnings per share (par value ₹5/- each)** | | | |
| Basic (₹) | 12.78 | 52.52 | 12.24 |
| Diluted (₹) | 12.76 | 52.41 | 12.21 |

- Balances for the quarters ended June 30, 2022 and June 30, 2021 represent balances as per the audited Balance Sheet for the years ended March 31, 2022 and March 31, 2021, respectively, as required by the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015
- ** EPS is not annualized for the quarters ended June 30, 2022 and June 30, 2021
- # Excludes non-controlling interest
- 1. Notes pertaining to the current quarter
- a) The audited interim condensed consolidated financial statements for the guarter ended June 30, 2022 have been taken on record by the Board of Directors at its meeting held on July 24, 2022. The statutory auditors, Deloitte Haskins & Sells LLP, have expressed an unmodified audit opinion. The information presented above is extracted from the audited interim condensed consolidated financial statements. These interim condensed consolidated financial statements are prepared in accordance with the Indian Accounting Standards (Ind-AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and relevant amendment rules thereafter.
- b) Estimation of uncertainties relating to the global health pandemic from COVID-19 ("COVID-19"):

The Group has considered the possible effects that may result from COVID-19 and does not expect any material impact on the recoverability of the financial and non financial assets.

c) Proposed acquisition

On July 13, 2022, Infosys Consulting Pte. Ltd. (a wholly-owned subsidiary of Infosys Limited) entered into a definitive agreement to acquire BASE life science A/S, a consulting and technology firm in the life sciences industry in Europe, for a total consideration of up to €110 million (approximately ₹906 crore), which includes management incentives, bonuses and retention. This acquisition is expected to augment the Group's life sciences expertise, scale its digital transformation capabilities with cloud-based industry solutions and expand its presence in the Nordic region and across Europe.

d) oddity acquisition

On April 20, 2022, Infosys Germany GmbH (a wholly-owned subsidiary of Infosys Consulting Pte. Ltd.) acquired 100% voting interests in oddity GmbH, oddity Group Services GmbH, oddity Space GmbH, oddity Jungle GmbH, oddity Code GmbH and oddity Waves GmbH (collectively known as oddity), a Germany-based digital marketing, experience, and commerce agency for a total consideration of upto €50 million (approximately ₹420 crore) comprising cash consideration, contingent consideration and retention bonuses. The payment of contingent consideration is dependent upon the achievement of certain financial targets by oddity.

Shareholders at the 41st Annual General Meeting (AGM) held on June 25, 2022, have reappointed Salil Parekh as the CEO and MD of the Company for a term commencing on July 1, 2022 and ending on March 31, 2027, on the terms and conditions, including the remuneration payable as contained in the 41st AGM Notice.

In line with the shareholders' approval and revised employment contract, which is effective July 1, 2022, the Board, on July 24, 2022, based on the recommendations of the nomination and remuneration committee, approved:

- The grant of annual performance-based stock incentives (annual performance equity grant) of Restricted Stock Units (RSU's) amounting to ₹21.75 crore for the financial year 2023 under the 2015 Stock Incentive Compensation Plan ("the 2015 plan"). These RSUs will vest 12 months from the date of grant subject to the achievement of certain strategic milestones as determined by the Board. This is in addition to the grants made on May 2, 2022, amounting to ₹13 crore resulting in a total grant of ₹34.75 crore for fiscal 2023.
- ii) The grant of annual performance-based stock incentives (annual performance equity ESG grant) in the form of RSU's covering the Company's equity shares having a market value of ₹2 crore as on the date of the grant under the 2015 Plan, which shall vest 12 months from the date of the grant, subject to the Company's achievement of certain environment, social and governance milestones as
- iii) The grant of annual performance-based stock incentives (Annual performance Equity TSR grant) in the form of RSU's covering Company's equity shares having a market value of ₹5 crore as on the date of the grant under the 2015 Plan, which shall vest after March 31, 2025 subject to the Company's performance on cumulative relative TSR over the years and as determined by the Board.
- The above RSUs will be granted effective August 1, 2022 and the number of RSU's will be calculated based on the market price at the close of trading on August 1, 2022.

2. Information on dividends for the quarter ended June 30, 2022

For the financial year 2022, the Board recommended a final dividend of ₹16/- (par value of ₹5/- each) per equity share. The same was approved by the shareholders in the AGM of the Company held on June 25, 2022 and paid on June 28, 2022.

| Particulars | Quarter ended June 30, | Year ended March 31, | Quarter ended June 30, |
|--|---------------------------|-------------------------|---------------------------|
| | 2022 | 2022 | 2021 |
| Dividend per share (par value ₹5/- each) | | | |
| Interim dividend | | 15.00 | 12 |
| Final dividend | - | 16.00 | 54 |

3. Audited financial results of Infosys Limited (standalone information)

(in 7 crore)

| Particulars | Quarter ended June 30, | Year ended March 31, | Quarter ended June 30 |
|-------------------------|---------------------------|-------------------------|--------------------------|
| | 2022 | 2022 | 2021 |
| Revenue from operations | 29,527 | 103,940 | 23,714 |
| Profit before tax | 6,902 | 28,495 | 6,493 |
| Profit for the period | 4 901 | 21 235 | 4 725 |

The above is an extract of the detailed format of the quarterly audited financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly audited financial results are available on the stock exchange websites, www.nseindia.com and www.bseindia.com, and on the Company's website, www.infosys.com.

> By order of the Board for Infosys Limited

Bengaluru, India July 24, 2022

Salil Parekh Chief Executive Officer and Managing Director

This release contains 'forward-looking statements' within the meaning of Section 27A of the Securities Act of 1933, as amended ("the Securities Act"), and Section 21E of the Securities Exchange Act of 1934, as amended ("the Exchange Act"), that involve substantial risks and uncertainties. Forward-looking statements generally relate to future events or our future financial or operating performance and that are based on our current expectations, assumptions, estimates and projections about the Company, our industry, economic conditions in the markets in which we operate, and certain other matters. Generally, these forward-looking statements can be identified by the use of forwardlooking terminology such as 'may', 'anticipate', 'believe', 'estimate', 'expect', 'continue', 'intend', 'will', 'project', 'seek', 'could', 'would', 'should' and similar expressions. Those statements include, among other things, statements regarding our business strategy, our expectations concerning our market position, future operations, growth, margins, profitability, attrition, liquidity, and capital resources, our ESG vision, our capital allocation policy, the effects of COVID-19 on global economic conditions and our business and operations, wage increases, change in the regulations including immigration regulation and policies in the United States. These statements are subject to known and unknown risks, uncertainties and other factors which may cause actual results or outcomes to differ materially from those implied by the forwardlooking statements. Additional risks that could affect our future operating results are more fully described in our United States Securities and Exchange Commission filings including our Annual Report on Form 20-F for the fiscal year ended March 31, 2022. These filings are available at www.sec.gov. Infosys may, from time to time, make additional written and oral forward-looking statements, including statements contained in the Company's filings with the Securities and Exchange Commission and our reports to shareholders. The Company does not undertake to update any forward-looking statements that may be made from time to time by or on behalf of the Company unless it is required by law.

TAMILHAOU TELECOMMUNICATIONS LIMITED CIN: L32201TN1988PLC015705 Regd.Off: No. 16, 1st Floor, Aziz Mulk 3rd Street, Thousand Lights, Chennai milnadu - 600 006. Tel: 044-28292653 e-mail: ttlcosec@gmail.com website: www.tflofc.in

NOTICE

Notice is hereby given pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015, that a 177 Meeting of the Board of Directors of the Company will be held on Thursday, 04.08.2022 at 12.15 pm at M/s. Telecommunication: Consultants India Limited, TCII Bhawan, Greater Kailash - I, New Delh - 110 048 inter-alia, to consider and approve the un-audited financial results for the quarter ended on 30th June 2022 and other items of agenda.

The information contained in this notice is also available on the Company's website at www.ttlofc.in and or websites of stock exchange i.e www.bseindia.com and www.nseindia.com

For TAMIL NADU **TELECOMMUNICATIONS LIMITED** J Ramesh Kannar Date: 22,07,2022 Managing Director Place : Chennai

APTUS Aptus Value Housing Finance India Ltd.

CIN: L65922TN2009PLC073881 Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No: 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010, Phone No: 044 45650000

Email:cs@aptusindia.com Website: www.aptusindia.com

NOTICE OF THE 13[™] ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 13th Annual General Meeting ("AGM") of the members of Aptus Value Housing Finance India Limited ("the Company") will be held through electronic mode [Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM")] without the physical presence of the members at a common venue on Friday, 19th August 2022 at 11:00 A.M. IST to transact the businesses, as set out in the Notice convening the AGM ("Notice") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021 and Circular No. 2/2022 dated May 05, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, Circular No. SEBI/HO/DDHS/DDHS_Div2/P/CIR/2021/697 dated December 22, 2021 and Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 ("SEBI

Accordingly, in compliance with the MCA & SEBI circulars, Notice of AGM along with the Annual Report for FY 2021-22 will be sent only through electronic mode to those members whose e-mail addresses are registered with the Company / Depository Participants or Registrar & Share Transfer Agent viz. KFin Technologies Limited ("RTA") and will also be available on the Company's website i.e. www.aptusindia.com and the vebsite of Stock Exchanges viz. BSE limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of RTA at https://evoting.kfintech.com.

Members can attend and participate in the AGM only through VC / OAVM. The procedure and instruction for joining AGM through VC / OAVM will be provided in the Notice of the AGM. Members attending the meeting through VC / OAVM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Companies Act, 2013. The members whose e-mail ids are not yet registered or updated are requested to egister their e-mail address with the depository participants.

The Company is providing remote e-voting facility to all its members to cast their votes on all the resolutions which are set out in the Notice of the AGM. Members have the option to cast their vote on any resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. Detailed procedure for remote e-voting e-voting during the AGM for all the members (including the members holding shares in physical form / whose email addresses are not registered with DPs/Company/RTA) will be provided in the Notice of the AGM.

For Aptus Value Housing Finance India Limited Sd/-

NPA Date &

Amount O/s

11-May-2021

Total amount of

Rs.27,08,929.00

Out standing due

25 on

20-Jun-2022

NPA Date:

07-Mar-2022

Total amount of

Rs.13,96,615.62

Out standing due

as on

20-Jun-2022

NPA Date:

07-April-2022

Total amount of

Rs.23.14.527.36

as on

20-Jun-2022

as on

20-Jun-2022

NPA Date: 07-Mar-2022

Out standing due

20-Jun-2022

NPA Date:

25-Mar-2021

Rs 29 61 301 96

Out standing due

20-Jun-2022

NPA Date:

08-Dec-2021

Rs.12.30.226.18

Out standing due

as on

20-Jun-2022

NPA Date:

07-Nov-2021

Total amount of

Rs.14,24,909.54

Out standing due

as on

20-Jun-2022

NPA Date:

25-Mar-2021

Rs.18.75.821.62

Out standing due

Total am

Sanin Panicker Place : Chennai Company Secretary & Compliance Officer Date : July 25, 2022

RBL BANK LTD

Administrative Office: 1st Lane, Shahupuri, Kolhapur-416001.
ice: One India bulls Centre, Tower 2B, 6th Floor, 841, Senapati Bapat Marg, Lower Parel (West), Mumbai-ration Centre: Techniplex-1, 9th Floor, Off. Veer Savarkar Flyover, Goregaon (West), Mumbai-e: RBL Bank Ltd., Sai Kalyani Towers, No.56/105, G.N.Chetty Road, T.Nagar, Chennai-6000

Securitisation Notice under S. 13(2) of SARFAESI Act, 2002. Bank Limited the secured creditor of Applicant & Co-Applicant mentioned in column no.2 below inform you all that your account has been classified as Non-perfit

our accounts pursuant to your defaults in making payment of principal and interest. An amount is now due and payable by you together with further interest thereon to RBL Bank Ltd. In spite of our repeated demands you have not paid the amount(s) outstanding in your account(s) and you have not discharged your liabilities. We, therefore, issued notice under section 13(2) of Chapter III of the securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 on 27-Jun-2022 demanding payment of the above manamounts together with further interest applicable at the contracted rates, costs, charges, other moneys to discharge your liabilities in full within 60 days from the date of the notice

| SI. | Name of Borrowers, Loan Amount and Loan Account No. | Description of the property mortgaged |
|---|---|--|
| 1 1) I A. Tam Res A. Tam PAI Chii Los Los | 1) MR. A.PANDIYAN, S/O. AYYAKANNU, No.152 A. East Street, Appipatti, Chinnamanur, Theni, Tamilnadu-625515. Also At: MrS. M. P. SNACKS, Rep. by its Proprietor MR. A.PANDIYAN, No.152 A, East Street, Appipatti, Chinnamanur, Theni, Tamilnadu-625515. 2) MRS. P. MANJULA, W/O. PANDIYAN, No.152 A, East Street, Appipatti, Chinnamanur, Theni, Tamilnadu-625515. Loan No: 809001928531 Loan Amount: Rs.20,00,000/- | Schedule property: In Periyakulam Registration District, in Chinnamanur Sub Registration office, in Appipathy @ Alagapuri Village in S.No. 149/2 of 3 Acre 16 cents in which by excluding 0-08 cents on the South-Western side and the remaining of Eastern side of Northern part of 3 Acre 08 cents in which on the Western side of 1 Acre 54 cents had been sub divided as S.No.149/2B of 0-62-00 Ares in which on the Western side of 6-68 % cents in which divided into house plots by Noth-South in which on the Northern side of the Plot Not 3.4 is househed by East-Property of Dharushkord. |
| 2 | MR. J. RAJESH, S/O. JAYAPAUL, No.34, Pattalamman Kovil Street, Thirumalapuram, Bodinayakanur, Theni-625513. Also At: | In Theni District, Perivakulam Registration District, Bodinavakanur Sub-Registrar District, in |

PARAMOUNT TRADING COMPANY, Rep. by its Proprietor MR. RAJESH J, No.34, Pattalamman Koyl Street. Thirumalaguram Bodinayakanur. Municipal Town, Old Ward No.12, then Ward No.29 and Now ward No.16, Previously as Nesamani Street and now with Pattalammankovil Street in the T.S.No.256 and 257 of house site with 617 sq.fts in which RCC terraced building had been constructed bearing with Kovil Street, Thirumalapuram, Bodinayakanur, Door No.13A, thereby assessed to Tax by No.8713 is bounded by East: House of Door No.13A, thereby assessed to Tax by No.8713 is bounded by East: House of Reprincip Theni-625513. 2) MRS. NIVEDHENI, WIO. Mariyyappanadar & others in T.S.No.255, North: Street in T.S.No.254, South: House of R.Porkodi RAJESH, No.34, Pattalamman Kovil Street, In T.S.No.257 and 258 West House in T.S.No.259. Within which having the measurement of Eastin T.S.No.257 and 258, West: House in T.S.No.259. Within which having the measurement of East-Thirumalapuram, Bodinayakanur, Theni-629513. West on the Northern side with 33 % feet, Southern side with 25 feet, North-South on both sides Loan No: 809001136257 with 21 feet to the total of 617 sq.fts with all amenibes and with other usual rights thereon Loan Amount: Rs.22,34,000/-

1) MR. RAJESHKANNAN R, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

2) MRS. JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

3) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

4) MRS. JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

5) MRS. JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

6) MRS. JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, Sanjay Gandhi Street, South Jeganathapuram, Palanichetti Patti, Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, South Jeganathapuram, Palanichetti Patti, Patti, Theni-625531.

8) JAYAMTHEESWARI, No.7-6-1, South Jeganathapuram, Palanichetti Patti, Patti, North-South Western Side 9 (Sept. Yeat, 193 Sq.ft Vacant Side, on the Western Side 2nd lot East-West 17 ½ Feet, North-South Western Side 76 Feet, Eastern Side 78 Feet, 1328 Sq.ft Vacant Side, on the Western Side 2nd lot East-West 17 ½ Feet, North-South Western Side 9 (Sept. Sq.ft Vacant Side, on the Western Side 2nd lot East-West 17 ½ Feet, North-South Western Side 9 (Sept. Sq.ft Vacant Side, on the Western Side 2nd lot East-West 17 ½ Feet, North-South Western Side 9 (Sept. Sq.ft Vacant Side, on the Western Side 2nd lot East-West 17 ½ Feet, N Out standing due

Loan Amount: Rs.25,00,000/- North: R.Suresh vacant land. Measuring: East-West: 28 % Feet, North-South: 43 % Feet. 1) MR. SANTHANAKRISHNAN S, Property Owned by: MR. SANTHANAKRISHNAN S
18E/5A, 7th Street, Gandhi Nagar in Theni District, Penyakulam Registration District, Chinnamanur Sub-Registration District, Chinnamanur Colony, Chinnamanur, Theni District, Village, S.No.335/1 of 7 Acres 20 Cents, in which by excluding 2 Acres 62 Cents on the corner of North-06-Jun-2022 Pincode-625515: 2) MRS. RATHIKA S, Western Side and the remaining 4 Acres 58 Cents on the Eastern Side of the Southern part has been sub-18E/5A, 7th Street, Gandhi Nagar divided as New S.Nc335/1B of 4 Acres 65 Cents in which on the centre of 1 Acre 87 Cents in which on Total amount of . 7th Street, Gandhi Nagari divided as New S.No335/18 of 4 Acres 65 Cents in which on the centre of 1 Acre 87 Cents in which on Chinnamanur, Theni District, the Western Side of 0-73 Cents in which on the Western Side of northern end next to Southern Side of Rs.43.98.482.13 Pincode-625515.

the Plot No. 13 and bounded on the East: 20 Feet Breadth North-South Common pathway, North: Plot 809001632438

The Plot No. 13 and bounded on the East: 20 Feet Breadth North-South: Common pathway, North: Plot No. 16, South: Plot No. 12 of M.Murugesan with house and vacant site, West: House site of Kannappan. Within which the said house plot is having the measurement of East-West: 40 Feet North-South: 38 1/2 Out standing due Loan No: 809002287927 Loan Amount: Rs.20,00,000/- & Feet, with total extent of 1540 Sq.ft or 143.07 Sq.mtrs, in which house has been constructed along with Rs.15,00,000/- all amenities thereby with Tax Assessment No.121/004/01701 along with all other usual rights thereon. 5 1) MR. PATTABIRAMAN C, No.2/51,
Pazhandiamman Koil Street, Arasankazhan,
Chennai-600130.2) MRS. NANDHINI G, No.2/51,
Pazhandiamman Koil Street, Arasankazhan,
Chennai-600130.2) MRS. NANDHINI G, No.2/51,
Pazhandiamman Koil Street, Arasankazhan,
Rowas Tambaram Taluk, Kanchespuram District. North by: Karpagam and Sarayanan's Total amount of De 24 35 614 56

Pazhandiamman Koil Street, Arasankazhan, Property, South by: Panchayat Road, East by: Maylaporar's Property, Measuring: East to West on the Norther Side: 27 Feet, East to West on the Southern Side: 27 Chennai-600130. Loan No: 809002190173 Feet: North to South on the Eastern Side: 72 Feet: North to South on the Western Side: 72 Feet: Situated within the Sub-Registration District of Selaiyur, Registration District of Chennai South Loan Amount: Rs 25 00 000/-MR. VEERAPPAN C, F-1, Property Owned by: MRS, UMA PEICHIAPPAN
 Brindhavan Apartments, Plot SCHEDULE-A; All that piece and parcel of land.

SCHEDULE D PROPERTY: Flat No.325B, havinf 1410 Sq.ft of super built up area, including Common Area and Car Parking area in the Ground Floor, constructed in Schedule A property.

artments, Plot SCHEDULE-A: All that piece and parcel of land and building bearing Plot No.325, in "Ram Nagar South Extention", measuring an extent of 4800 Sq.ft, comprised in S.No.46/5, Patta No.11054, New Patta No.11323, S.No.46/18 & 46/2A18 as per Patta, situated at 149-Pallikaranai Village, Tambaram Tatuk, Kancheepuram District, and situated with-the Registration District of Chennai South and Registration Sub-District of Saidapet and bounded on the North by: Plot No.234, South by: 12th Main Road, East by: 3rd Cross Street, West by: Plot No.323, Measurements: East to II Cross, Ramnagar South Extension, Pallikaranai. 600100. 2) MRS. UMA West on the Northern Side: 60 Feet, East to West on the Southern Side: 60 Feet, North to South on the Eastern Side: 80 Feet and North to South on the Western Side: 80 Feet. PECHIAPPAN. F-1. SCHEDULE-8; All that piece and parcel of land and building bearing Plot No.325-B, in "Ram Nagar South Extention" Brindhavan Apartments, Plot measuring an extent of 3000 Sq.ft, comprised in S.No.46/5, Patta No.11054, New Patta No.11323, S.No.46/1B & measuring an extent of 3000 Sq.ft, composed in S.No.46to, Patta No.110to, New Patta No Ramnagar South Extension. Pallikaranai, 600100 on the Eastern Side: 80 Feet and North to South on the Western Side: 80 Feet, Splay: 10 Feet Loan No: 809002550984 SCHEDULE C PROPERTY: 390 Sq.ft of undivided share our of Schedule B property

1) MRS.MANIYAMMAL, W/O. SEKAR, No.51170, Mookaiya Street, Vellanaikottat, Subramanyapuram, Sivagin Tirunelveli, Tamilnadu-627758.

Alian At: M/S. ANGEL GARMENTS, Rep. Proprietors MRS. MANIYAMMAL, Feet and North-South 38 Feet (Total 570 sq.ft) Door No.5/86, Natham Also At: M/S. ANGEL GARMENTS, Rep. Proprietors MRS. MANIYAMMAL, No.5/170, Mookaiya Street, Vellanaikottai, Subramanyapuram, Siyagiri Tirunelveli, Tamilnadu-627758. 2) MR. SEKAR, S/O. PERIYAKARUPPAN, No.5/170, Mookaiya Street, Vellanaikottai, Subramanyapuram, Sivagiri Tirunelyeli, Tamilnadu-627758.

Amount:

Rs.20,00,000/-

S.No.450/9 and 450/10, Mookaiah Street, Vellana Subramaniyapuram Village, Sivagiri Taluk, Tenkasi District. No Karuppasamy Partitioned site, South by: East-West Street, East by: Vengalam site House and Common walt, West by: Vengalamudiyan site House. Situated within the Sub-Registration District of Loan No: 809002568750 Loan Amount: Rs.10.30.000/- Vasudevanallur and Registration District of Thekasi. 1) MR. TAMILARASAN M, D.No.4 195 (2), Kottavur, Jagathab Paiyur, Property Owned by: MR. MURUGESAN, SIO. NARAYANAN; In

Kaveripattnam, Krishnagiri, Tamilnadu-635112. Also At: SRI SRINIVASA Krishnagiri District, Krishnagiri Taluk attached to the Registration ELECTRICALS. Rep. its Proprietor MR. TAMILARASAN M. D.No.4 195 (2). District of Krishnagin, Sub-Registration of Kaveripattinam and also Paiyur, Kaveripattnam, Krishnagiri, Tamilnadu-635112. 2) attached to the Janapparaghalli (Jagadap) Villa MRS. NATHIYA T. D.No.4 195 (2). Kottavur. Jacothab Paivur, Kaveripatham. Sub division S.No.450/10, New Sub division S.No.450/18 having Krishnagiri, Tamilnadu-635112. 3) MR.MURUGESAN N, D.No.4 195 (2), boundaries North by: Sivan's Property, South by: Sivaraj's Kottavur, Jagathab Paiyur, Kaveripattnam, Krishnagiri, Tamilnadu-635112. Property, East by: Sampth's Property, West by: Kasiyammai's Loan No: 809001600161

1) MRS. M. SUDHA, W/O. MURALIKRISHNAN, D.No.68, Property Owned by: Mr.MURALIKRISHNAN S/o. RAMAMMOORTY: In Dharmapu 636806 (Co-Borrrower/ Legal heir of MR. MURALIKRISHNAN). 2) MS. VAISHNAVI, D/O. LATE MR. MURALIKRISHNAN, D.No.68, Kadaitheru, Marandahalli, Maeandahali, Charmapuri, Taminadu-636806 (Legal heir of MR. MURALIKRISHNAN) D.No.68, Kadaitheru, Marandahalli, Maeandahalli, Dharmapur Taminadu-636806 (Legal heir of MR. MURALIKRISHNAN). 4) MRS. LAKSHMIBAI, M/O. LATE MR. MURALIKRISHNAN, D.No.68, Kadaitheru, Marandahali, Maeandahali, Dharmapuri, Tamilnadu-636806 (Legal heir of MR. MURALIKRISHNAN).

Loan Amount: Rs.20,00,000/- Property. Total an extent 5 cents and in this constructed RCC House. District, Dharmapuri Registration District, Marandahalli Sub Rigistration District, Palacode Taluk, Patta No.1550, Marandahalli Town, New Ward No.11, Kadai street, Marandahalli Town Natham, S.No.42/1 as per the New natham S.No.217/76 extent of 204 sq.meter or 2196 sq.feet of land out of this an extent of 1044 sq.feet of land with 97 sq.meter of R.C.C. terraced building is related to this description. The boundaries and measurements for the same are: East of Kadai street; West of the pathway belonged to Prasanavenkalesan; North of Common wall belonged to Prasanavenkatesan; South of the land belonged to Gunasekaran. With above boundaries are measuring (East-West 72 ft, North-South 14.5 ft) Total 1044 sq.Feet of land with 97 sq.mtr of R.C.C. terraced building and with all the fittings

of the above building and with all pathway rights and easement rights annexed thereto. The 20-Jun-2022 Loan Amount: Rs.15,00,000/- above described property situated within the limit of Marandahalli Panchayat, Thekasi Now the authorized officer of RBL Bank Ltd. do hereby publish the contents of the above demand notice as provided under the Rules for discharge your liabilities in full, failing which, we shall, without any further reference, be constrained to enforce the following security created by you in our favour by exercising any or all the rights given under the said Act.

Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to RBL Bank against the borrower and the guarantors of the said financial under law. You are further requested to note that as per section 13(13) of the said Act, you are restrained/ prohibited from disposing of or dealing with the above security or ransferring by way of sale, lease or otherwise of above secured asset, without our prior wri Place: PERIYAKULAM, THENI, KANCHEEPURAM, TENKASI, KRISHNAGIRI & DHARMAPURI, Date: 23.07.2022 Sd/- Authorized Officer, RBL Bank Ltd.

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை.25 மாணவர்களிடையே நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் கடிதம் எழுதி யுள்ளார்.

ரஷியா–உக்ரைன் உச்சக்கட்ட போர் நிலவியபோது, சுகாதாரத்துறை உக்ரைனில் மருத்துவம் படித்த

இவ்வாறு அழைத்து வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையம் மாணவர்கள், இந்தியாவில் தங்களது அனுமதி அளிக்கவில்லை" மருத்துவ கல்வியை தொடருவதற்கு கூறியிருக்கிறார். அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

வந்த இந்தியாவில் உள்ள கல்லூரிகள், இடம் இல்லை என்றும், உக்ரைன் வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் அதிகபட்ச கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய

தலன்களை பாதுகாக்கும் வகையில்

அந்த சுற்றறிக்கையில் 77 விதமான

அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

± தலைமை ஆசிரியர்கள். உதவி

மாணவர்கள் தங்களுக்குள்

வன்முறை,

தலைமை

ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு

ச<u>த்துண</u>வில் பல்லி விழுதல்,

சாலை விபத்து இன்னும் பிற

நிகழ்வு நடந்தாலும் உடனடியாக

முதன்மை கல்வி அலுவலரின் நேரடி

கவனத்துக்கு கொண்டு வரவேண்டும்.

அனைத்து

ஆசிரியர்களும், பாட ஆசிரியர்களும்

பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி

★ பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை

முன்னரே பள்ளிக்கு வரவேண்டும்.

பாலியல்

விவரங்கள் வருமாறு:

அடித்துக்கொள்வது,

மோதல்,

பாதுகாக்கும்

தலன்களை

வகையில்

வழிகாட்டு

உக்ரைனில் இருந்து தாயகம் ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய உக்ரைனில் **திரும்பிய மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தேவையான மாணவர்களை** பாதுகாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அல்லது வெளிநாடுகளில் உள்ள மோடிக்கு, மருத்துவ மாணவர்கள் மு.க.ஸ்டாலின் படிப்பினை இந்தியாவில் தொடருவது எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் வருகிறோம். தொடர்பாக இடையே கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணை மந்திரி, "வெளிநாடுகளில் படித்து வரும் இந்திய மாணவர்களை மத்திய அரசு மருத்துவ மாணவர்கள், இந்தியாவில் பத்திரமாக தாயகம் மீட்டு கொண்டு உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு

எடுக்கப்பட்ட நிலையில் உக்ரைனில் குறிப்பிட்ட சூழலில் இந்த பதில் திருத்தங்களை மாணவர்கள் அளிக்கப்பட்டுள்ளது அறிந்திருக்கும் அதே வேளையில், தேசிய மருத்துவ படிப்பை தொடருவதற்கு விதிகளில் எதிர்காலத்தை மீண்டும் ஒருமுறை தொடர்புடைய வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது உத்தரவிட என்பதை முன்னிலைப்படுத்துகிறேன்.

2 ஆயிரம் மாணவர்கள் ரஷியா–உக்ரைன் இடையே போர் தொடங்கியபோது, நாட்டி வேயே எண்ணிக்கையில் தரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு 2 ஆயிரம் மருத்துவ தங்களது படிப்பினை தொடருவதற்கு மாணவர்கள் உக்ரைனில் இருந்து

உக்ரைனில் தற்போது நிலவும் குழலில், இத்தியா அங்குள்ள தங்கள் கல்லூரிகளுக்கு உடனடியாக தலையிட்டு இல்லை சென்று மருத்துவ படிப்புகளை நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தொடருவது சாத்தியம் இல்லை.

பள்ளிகளுக்கு 77 வழிகாட்டு நெறிமுறைகள்:

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

மாணவர்கள் நலன்களை பாதுகாக்கும் வகையில்

கவலையை எனவே இதை கருத்தில்கொண்டு, இருத்து உக்ரைனில் இருந்து திரும்பிய பல்கலைக்கழகங்களிலோபடிப்பதற்கு தங்கள் தேவையான

உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்கு மாநிலங்களோடு இணைந்து எடுத்த முயற்சிகளை, அவர்களுடைய தொடருவதற்கு மக்கிய எடுக்காதது மாணவர்கள் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அந்த எனவே இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் தங்கள் படிப்பினை நடவடிக்கைகளின் தொடருவதற்கு ஏற்றவாறு தேவையான செய்வதற்கான என்பதை நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்கலைக்கழகங்களில் தங்களுடைய இது மாணவர்களின் நிச்சயமற்ற சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும்

> ஒருவேளை கடினமானதாக இருந்தால், மாற்று ஏற்பாடாக அந்த இதே கல்வி சூழல் மற்றும் ஒழுங்கு முறைகளின்படி வெளிநாடுகளில் தேவையான _ நடவ**டிக்கைகளை** வேண்டும். ஏற்கனவே மிகவும் தாமதம் திரும்பிய ஆகிவிட்டது. மருத்துவ மாணவர்கள் உடனடியாக கருத்தில்கொண்டு இந்த விவகாரத்தில்

இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு போர் நிறுத்தம் ஏற்படுவதில் அங்கு அனைத்து முயற்சிகளுக்கும், தமிழக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்.

2 நாள் பயணமாக சென்னை வருகிறார்

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி: மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜூலை.25 44வது உலக செஸ் ஒலிம்பியாட் தொடங்கிவைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக 28ந் தேதி சென்னை வருகிறார்.

சென்னையை மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஓவிம்பியாட் போட்டிகள் வருகிற 28ந்தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 2.20 மாநிலம் *தஜராத்* ஆமதாபாத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து

சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி சென்னை பழைய விமான நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஓய்வறையில் மாலை 8.20 மணி வரை தங்கி ஓய்வெடுக்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 8.48 மணிக்கு அடையாறு ஜ.என்.



உருகுவே நாட்டை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் சென்னை வந்தனர்.

எஸ். புறப்பட்டு செல்கிறார். மாலை 8.80 மணிக்கு அடையாறு ஐ.என்.எஸ். தளத்தில் இருந்து காரில் புறப்பட்டு மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்கிறார்.

அங்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 44வது உலக நடக்கிறது. அதன்பின்பு காலை 11.55 செஸ் தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து தனி விமானத்தில் குஜராத் மாநிலம் கொள்கிறார். விழாவை முடித்துவிட்டு G₅G 7.35 மணிக்கு மாலை 8.28 மணிக்கு சென்னை உள்விளையாட்டு அரங்கில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி இரவு 7.80 மணிக்கு சென்னை கிண்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கவர்னர் மாளிகை வந்தடைகிறார். சென்னை வந்து உள்ளனர்.

இரவு அங்கேயே தங்குகிறார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்...

29ந் தேதி காலை 9.55 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10 மணிக்கு கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் சென்றடைகிறார். காலை 11.30 மணி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து

காலை 11.35 மணிக்கு அண்ணா <u>a</u> (5,5) புறப்படும் பிரதமர், காலை 11.50 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய நிலையம் வந்தடைகிறார். பிரதமருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி ஒலிம்பியாட் போட்டியை மணிக்கு இந்திய விமானப்படை ஆமதாபாத் புறப்பட்டு செல்கிறார்.

சுற்றுப்பயணம் டெல்லியில் இருந்து பிரதமரின்



சென்னையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள்: அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு நேரில் ஆய்வு

சென்னை, ஜூலை.28 தேங்கும் மழைநீர் தணிகாச்சலம் முடிவடையும். மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வகையில் பெரிய மழைநீர் வடிகால் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

இதன்பின்பு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:

கொளத்தூர் தொகுதியில் உள்ள வினஸ் நகர், கணேஷ் நகர், ஜெயந்தி மழைநீர் நகர் பகுதிகளில் தேங்கும் மழைநீரை லட்சம் மதிப்பில் நீர் சேகரிப்பு கிணறு மற்றும் நீர் வெளியேற்றும் நிலையம் அமைக்கும் பணி 30 சதவிதம்

தேதிக்குள் முடிக்கப்படும். டெம்பிள் பகுதிகளில் தேங்கும் மழைநீரை பள்ளி அருகில், மழைநீர் சேகரிப்பு வெளியேற்றும் வகையில் ச சிறு கிணறு மற்றும் நீர் வெளியேற்று பாலப்பணிகள் அமைக்க திட்டமிட்டு நிலையம் அமைக்கும் பணி அக்டோபர் 3 பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது. பிறியா, கமிஷனர் ககன்திப்சிங் பேடி, 31த் தேதிக்குள் நிறைவுபெறும்.

நெடுஞ் கால்வாய் வழியாக கொடுங்கையூர் மூலம் கால்வாயினை சென்றடையும் மேற்கொள்ளப்படுகிறது. பணியும் அக்டோபர் 31ந் தேதிக்குள் முடிவடையும்.

வேனல்ஸ் சாலை சந்திப்பில் தேங்கும் மழை நீர் கூவம் ஆற்றினை சென்றடையும் வகையில், பெரிய பணியும், சிறுபாலம் அமைக்கும் உடனுக்குடன் வெளியேற்ற ரூ.၁೯ பணியும் ரூ.2.88 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. வருகிற 31ந் அனைத்து பணிகளையும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த சாலையில் போலீஸ் கமிஷனர் மாநகராட்சி மீதமுள்ள பணிகள் ஆகஸ்டு 18ந் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 2 பாலப்பணிகள் அடுத்த தலைமை என்றினியர் சந்திரசேகர் பகுதிகளில் மாதம் (ஆகஸ்டு) 31ந்தேதிக்குள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

வால்டாக்ஸ்

சென்ட்ரல் ரெயில் நிலையம் முதல் பெத்தநாயக்கன் சாலை வரை 2.3 கிலோ மீட்டர் தூரம் இருபுறங்களிலும் பணி ரூ.ச கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இந்த 8 சிறுபாலங்கள் அமைக்கும் பணி ரூ.31.28 கோடி மதிப்பில் நடைபெற்று

4,600 மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் பணியில், 3,180 மீட்டர் நீளத்திற்கு பணி முடிக்கப்பட்டுள்ளது. வடிகால் அமைக்கும் 8 பாலங்களில் 3 பாலப்பணிகள் முடிவுற்றுள்ளன.

மமைக்காலக்கிற்க தேதிக்குள் இந்த பணியை முடிக்க வகையில் மின்துறை, ரெயில்வே அலுவலர்களுடன்

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது. *மாநகராட்*சி சென்னை

பிற்சேர்க்கை IV (விதி 8 (1) பார்க்கவும்) உடைமை அறிவிப்பு

<u>ஐவ்வாநிருக்கையில்,</u>

\$ேழ கையொட்பமிட**்ப**்டுள்ள இந்தியாபுல்ஸ் கமர்சியல் கிரெடிட் லிமிடெட்

கடனாளிகள் தொகையை திருப்பிச் செலுந்த தவறியதால் கடனாளி மற்றும்

கடன் பெற்றவரும், குறிப்பாக பொதுமக்களும் இந்தச் சொத்துடன் எந்த இந்தியாபுல்ஸ் கமர்சியல் கிரெடிட் லிமிடெட் க்குச் செலுத்த வேண்டும்.

எடுக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுப் பெற கிடைக்கும் காலத்தைப் பொறுத்தவரை சட்டத்தின் 13வது பகுதியின் துணைப் பிரிவின் (8) விதிமுறைகளை கடன் பெற்றவர் கவனிக்க வேண்டும்.

சென்னன மாவட்டம், எழும்பூர் நூக்கம்பாக்கம் வட்டம். "புலியூர் கிராமம்" என் 109-ல் அமைந்துள்ள, சென்னன 600 024, கோடம்பாக்கம். ரங்கராஜபுரம் பிரதான சாலை, (சொத்து வரி மதிப்பீட்டின்படி பழைய கதவு என். 57/19, புதிய கதவு என். 135/19), பழைய கதவு எண். 57, புதிய என். 135. பிளாட் எண். 6-ம் "மங்கமம் அபார்ட்டமென்ட்ஸ்" என்ற அழைக்கப்படும் கட்டிடத்தில், பிளாட் எண். ஏ-19 கொண்ட, இரண்டாவது மாடியில் கட்டிடம், 681 சதூ அடியுடன் நிலம், 1480 சதுர அடி (ஐ.ஈ. 8680 சதுர அடி) மற்றும் 3 கிரவுடை நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு நிலம் 14/393 (ஐ.m. 309 சந்த அடி) பரப்பளவுள்ள, பிளாக 45, 1 படைதய டி.எஸ். எண் 4/2, டி.எஸ். எண் 4/17-ல் (பகுதி) அடங்கிய சொத்தில் உள்ள அணைத்தும்.

கிழக்கு : பினாட் எண். 20

அங்கோரம் பெற்ற அதிகாரி

மற்றும் நிர்வாக மேற்கொள்ள வேண்டும். # 10, 12ம் வகுப்பு பாடம் அறிந்துகொள்ள சுழுகமான முறையில் 77 போதிக்கும் ஆசிறியர்கள் சறியாக கலந்துரையாடல் பாடம் வேண்டும். தெறிமுறைகளை பாடத்திட்டத்தின்படி என்பதை பள்ளிக்கல்வித்துறை நடத்தியிருக்கிறார்களா? மாணவர்களுக்கு நல்லொழுக்க

பள்ளி, மாணவர்கள் மற்றும் நிர்வாக வேண்டும். * தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு விளையாட்டு பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய வேண்டிய உதவிகளை அப்பகுதியில் மாணவர்களை தொழில் அதிபர்கள், ஊக்கப்படுத்தி கல்வித்துறை வசிக்கும் சற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பெற்றுக்கொள்வதற்கு முயந்தி கூறப்பட்டுள்ள முக்கிய மேற்கொள்ளவேண்டும்.

 அரசு பள்ளியில் தீத்தடுப்பு கண்டிப்பாக இருக்க தலைமை ஆசிரியர்கள், முதுகலை, வேண்டும். மேலும் அவ்வப்போது விளையாட்டு சிறப்பு புதுப்பிக்க வேண்டும். பள்ளிகள்– முடிக்கப்பட ெபாதுமக்கள் உறவு நன்றாக இருக்க வேண்டும்.

தண்டனையும் வழங்கக்கூடாது. மாணவர்கள் செல்ல வேண்டும்.

அசம்பாவிதம் என பள்ளியில் எந்த பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பறையில் ஆய்வு அலுவலர் பார்வையின்போது விடும்போது முதன்மை கல்வி செல்போன் பேசிக்கொண்டிருந்தால், அலுவலருக்கு செல்போன் மற்றும் அந்த ஆசிரியர் மீது தக்க ஒழுங்கு செல்போன் பேசிக்கொண்டிருந்தால், 77 கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளியிலும் படிக்கும் மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் ஆசிரியர்கள் தன்னுடைய சதவீதம், பாட தேர்ச்சி சதவீதம், தேர்ச்சி சொந்த வேலைக்காக வெளியில்

சென்னை, ஜூலை.25 விகிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் அனுப்பக்கூடாது. கல்வி முன்னேற்றத்தை பெற்றோர்

> தலைமை ஆசிரியர் கண்காணிக்க மும், தன்னம்பிக்கை சார்ந்த வாழ் வியல் திறன்களை வளர்க்க வேண்டும். உடல்நலமும், மனநலமும் பெற உதவ வேண்டும்.

மாணவர்கள் செல்போனை பள்ளிக்கு கொண்டு வருவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். ஆண்டும் ஓவ்வொரு மசம்பர் ஆண்டுவிழா மற்றும் மாதத்துக்குள் விழா தடத்தி வேண்டும். சினிமா பாட்டு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 மாணவர்கள் மோதிரம், செயின், மாணவர்களுக்கு அவர்களின் கையில் ஓயர் போன்றவைகளை ஆசிரியர்கள் மனதை பாதிக்கும் வண்ணம் எந்தவித கண்டிப்பாக அணிந்து வரக்கூடாது. அணிந்துகொண்டு ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு செல்லும் வந்தால், அவர்களின் பெற்றோரை போது, கற்பித்தல் உபகரணங்களுடன் அழைத்து வரச்சொல்லி விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

> 🛧 அனைத்து பள்ளிகளிலும் சதுரங்க செல்போன் விளையாட்டுக்கு தனி வகுப்பறை பேசுவதை தவிர்க்க வேண்டும். உருவாக்கப்பட்டு, பெயர் பலகை பொருத்தியிருக்க வேண்டும் உள்பட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்குக்கீழ் வந்தது

APTUS Aptus Value Housing Finance India Ltd. CIN: L65922TN2009PLC073881

Registered Office: No. 8B, Doshi Towers, 8th Floor, No: 205, Poonamallee High Road, Kilpauk, Chennai 600 010, Phone No: 044 45650000

Email:cs@aptusindia.com Website; www.aptusindia.com

NOTICE OF THE 13™ ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 13th Annual General Meeting ('AGM') of the members of Aptus Value Housing Finance India Limited ("the Company") will be held through electronic mode [Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM")] without the physical presence of the members at a common venue on Friday, 19th August 2022 at 11:00 A.M. IST to transact the businesses, as set out in the Notice convening the AGM ("Notice") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021 and Circular No. 2/2022 dated May 05, 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021. Circular No. SEBI/HO/DDHS/DDHS_DIv2/P/CIR/2021/697 dated December 22, 2021 and Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 ("SEBI

Accordingly, in compliance with the MCA& SEBI circulars, Notice of AGM along with the Annual Report for FY 2021-22 will be sent only through electronic mode to those members whose e-mail addresses are registered with the Company / Depository Participants or Registrar & Share Transfer Agent viz. KFin Technologies Limited ("RTA") and will also be available on the Company's website i.e. www.aptusindia.com and the website of Stock Exchanges viz. BSE limited at www.bselindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of RTA at https://evoting.kfintech.com.

Members can attend and participate in the AGM only through VC / OAVM. The procedure and instruction for joining AGM through VC / OAVM will be provided in the Notice of the AGM. Members attending the meeting through VC / OAVM shall be counted for the purpose of reckoning quorum under Section 103 of the Companies Act, 2013. The members whose e-mail ids are not yet registered or updated are requested to register their e-mail address with the depository participants.

The Company is providing remote e-voting facility to all its members to cast their votes on all the resolutions which are set out in the Notice of the AGM. Members have the option to cast their vote on any resolutions using the remote e-voting facility or e-voting during the AGM. Detailed procedure for remote e-voting facility or e-voting during the AGM for all the members (including the members holding shares in physical form / whose email addresses are not registered with DPs/Company/RTA) will be provided in the Notice of the AGM.

For Aptus Value Housing Finance India Limited

Place : Chennal Date : July 25, 2022 Company Secretary & Compliance Officer

சென்னன, ஜூலை.23 தமிழகத்தில் நேற்று புதிதாக 34 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,118 பேரும், பெண்கள் 827 பேரும் என 1,948 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 图多的

அதிகபட்சமாக சென்னையில் 419 பேர், செங்கல்பட்டில் 207 பேர், கோவையில் 179 பேர், இருவள்ளூரில் 86 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா தொற்றால்

மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 32 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 751 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து சாச பேர் நோயில் இருந்து குணமடைந்து ்டிஸ்சார்ஜ் கேற்று . செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 34 லட்சத்து ாக ஆயிரத்து 902 பேர் குணமடைந்து வீடு திரும்பி

அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் **உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிகிப்பு**

புதுடெல்லி, ஜூலை.23-'வாட்' வரி மூலம் பெற்ற வருவாயை இழந்ததாக மாநிலங்கள் முறையிட்டதாலும், கேட்டுக்கொண்டதாலும் உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாக்கெட்டில் அடைத்து, லேபின் ஓட்டி விற்கப்படும் அரிசி, கோதுமை, பால், தயிர், நெய் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 8 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்ததற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் இதற்கு விளக்கம் அளித்து கூறியதாவது:

2017ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பே

சில மாநிலங்கள் மேற்கண்ட உணவு பொருட்களுக்கு 'வாட்' வரி விதித்து வந்தன. அதிக வருவாய் ஈட்டி வந்தன. ஜி.எஸ்.டி. அமல்படுத்தியபோது, அந்த உணவு பொருட்களுக்கு 8 சதவீத வரியை தொடர முடிவு செய்யப்பட்டது. ஆனால், வர்த்தக பெயர் (பிராண்டட்) கொண்ட உணவு பொருட்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது.

இந்த விதிவிலக்கை தவறாக பயன்படுத்தி, பெரிய நிறுவனங்கள் கூட வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொண்டன. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. நேர்மையாக வரி செலுத்திய நிறுவனங்கள் இதுகுறித்து முறையிட்டன.மாநிலங்களும், ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு உணவு பொருட்கள் மீதான வரியால் நிறைய வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாய் தற்போது கிடைக்கவில்லை என்றும் மத்திய அரசிடம் முறையிட்டன. ஏதாவது செய்யுமாறு வலியுறுத்தின.

எனவே, மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகளின் அதிகாரிகள் அடங்கிய 'பிட்மெண்ட்' குழு இதுபற்றி ஆய்வு செய்து, சில சிபாரிசுகளை அளித்தது. பின்னர், சில மாநிலங்களின் மந்திரிகள் அடங்கிய மந்திரிகள் குழுவும் ஆய்வு செய்து சிபாரிசுகளை அளித்தது.

பின்னர், மத்திய நிதி மந்திரி தலைமையில் அனைத்து மாநில நிதி மந்திரிகளும் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், பிராண்டட் பொருள், பிராண்டட் அல்லாத பொருள் என்ற வேறுபாடின்றி, பாக்கெட்டில் அடைத்து, லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ். டி. விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு கருத்தொற்றுமையுடன் முடிவு எடுக்கப்படுவது வழக்கம். ஒரு மாநிலம் கவலை தெரிவித்தால் கூட அதன் கவலையை போக்குவோம் அல்லது அந்த முடிவை எடுக்காமல் விட்டு விடுவோம். அப்படி அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன், கருத்தொற்றுமையுடன் உணவு பொருட்கள் மீது 8 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

(அலையா சொத்துக்காக)

(CIN-L65922DL2005PLC136029) அங்கோரம் பெற்ற அழிகாரி செக்யூரிடை சேலன் அண்டு ரிகன்ஸ்ட்ரக்ஷன் ஆட்ட் ப்பைனான்னியல் அசெட்ஸ் மற்றும் என். போர்ஸ்மென்ட் ஆ. ப் செக்யூரிட்டி இண்டரெஸ்ட் ஆக்ட் சட்டம் 2002 கீழ் மற்றும் பிரிவு 13 (12) விதி 3, கீழ் செக்யூரிட்டி இண்டரெஸ்ட் என். போர்ஸ்மென்ட் விதி, 2002 உடன் வாசிக்கப்பட்டு அளிக்கப்பட்ட அதிகாரங்களின் நடைமுறைப்படி 29.03.2022 தேதியிட்ட கோரிக்கை அறிவிப்பு வழங்கியுள்ளது. அந்த அறிவிப்பை பெற்ற தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் உண்மையாக பணம் செலுத்தும் தேதி வரை கடன் ஆவணங்களின் விதிமுறைகளின்படி 17.03.2022-ம் தேதியின்படி அதற்கான வட்டியுடன் கடன் கணக்கு எண்: HHLANN00154839 கோண்ட அறிவிட்டுல் குறிப்பிட்ட ரு. 5,14,446.93 (ரூபாம் ஐந்து லட்சத்து பதினான்கு ஆயிரத்து நானூற்று நாற்பத்தாறு மற்றும் தொண்ணூற்று மூன்று பைசா மட்டும்) தொகையினை கடனாளிகள் அனந்த பாபு, ஏ பாரதி மற்றும் எஸ் கார்த்திவேயன் செலுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படும் அறிவிப்பு என்னவென்றால் செல்யூரிட்டி இண்ட ரெல்ட் (என். போர்ஸ்மென்ட்) விதிகன் 2002 சொல்லப்பட்ட சட்டத்தின் பிரிவு 13(4) கீழ் விதி 8 உடன் கீழே கையொப்பமிட்டவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களின் நடைமுறைப்படி 20,07.2022 அன்று க்டுே விவரிக்கப்பட்டுள்ள சொத்தின் அடையாவ உடைமையை எடுத்துக் கொண்டுள்ளார் என்பதாகும்.

ஒப்பந்தமும் செய்யக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது இந்தச் சொத்தை வாங்குபவர்கள் மற்றும் இந்தச் சொத்துடன் செய்யப்படும் ஏதாவது நடவடிக்கை, உண்மையாகப் பணம் செலுத்தும் தேதி வரை கடன் ஆவணங்களின் விதிமுறைகளின்படி 17.03.2022 தேதியின்படி அதற்கான வட்டியுடன் கு. 5,14,446.93 (குபாய் ஐந்து லட்சத்து பதினான்கு ஆயிரத்து நானூற்று நாற்பத்தாறு மற்றும் தொண்ணூற்று ஒன்று பைசா மட்டும்)

அசையாச் சொத்தின் விவரம்:

பின்வரும் எல்லைகளைக் கொண்டது.

வடக்கு : திறந்தவெளி

மேற்கு : பினாட் எண். 24 ் தினாட் என். 18

Gggl: 20.07.2022 இந்தியாடில்ஸ் கமர்சியல் கிரெடிட் லிமிடெட்